

# Mat

## Chapter 11

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

- 1    καὶ            ἐγὲν ετο            ὄτε            ἐτέλεσεν            ὁ            Ἰησοῦς            διατάσσων            τοῖς  
மற்றும்            ஆயிற்று            எப்போது            முடித்தார்            -அந்த            இயேசு            கட்டளையிட்டு            -அவருடைய  
[G2532](#)            [G1096](#)            [G3753](#)            [G5055](#)            [G3588](#)            [G2424](#)            [G1299](#)            [G3588](#)
- δὲ δεκα            μᾶθητάς            αὐτοῦ,            μετέβη            ἐκεῖθεν            τοῦ            δειδήσκειν  
பன்னிரண்டு            சீடர்களுக்கு            அவருடைய,            புறப்பட்டார்            அங்கிருந்து            -என்று            போதிக்கவும்  
[G1427](#)            [G3101](#)            [G0846](#)            [G3327](#)            [G1564](#)            [G3588](#)            [G1321](#)
- καὶ            κηρῶσεν            ἐν            ταῖς            πόλεις            αὐτῶν.  
மற்றும்            பிரசங்கிக்கவும்            -இல்            -அவர்களுடைய            நகரங்களில்            அவர்களுடைய.  
[G2532](#)            [G2784](#)            [G1722](#)            [G3588](#)            [G4172](#)            [G0846](#)

இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களுக்கும் கட்டளைக் கொடுத்துமுடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அந்த இடத்தைவிட்டுப் போனார்.

- 2    ὁ            δὲ            Ἰωάννης,            ἀκούσας            ἐν            τῷ            δεσμωτηρίῳ            τὰ  
-அவன்            மேலும்            யோவான்,            கேட்டு            -இல்            -அந்த            சிறைச்சாலையில்            -அந்த  
[G3588](#)            [G1161](#)            [G2491](#)            [G0191](#)            [G1722](#)            [G3588](#)            [G1201](#)            [G3588](#)
- ἔργα            τοῦ            Χριστοῦ,            ἀέμψας            δὲ            τῶν            μαθητῶν  
செயல்களை            -அவருடைய            கிறிஸ்துவின்,            அனுப்பி            -வழியாக            -அவருடைய            சீடர்களின்  
[G2041](#)            [G3588](#)            [G5547](#)            [G3992](#)            [G1223](#)            [G3588](#)            [G3101](#)
- αὐτοῦ,  
அவருடைய,  
[G0846](#)

அந்தநேரத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் செயல்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து:

- 3    εἶπεν            αὐτῷ,            Σὺ            εἶ            ὁ            ἐρχόμενος,            ἢ            ἔτερον  
சொன்னான்            அவருக்கு,            நீர்            ஆவீர்            -அந்த            வருகிறவர்,            அல்லது            வேறொருவரை  
[G3004](#)            [G0846](#)            [G4771](#)            [G1510](#)            [G3588](#)            [G2064](#)            [G2228](#)            [G2087](#)
- παροσδοκῶμεν?  
எதிர்பார்க்கவேண்டுமா?  
[G4328](#)

வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வருவதற்காக நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.

- 4    καὶ            ἀποκριθεὶς,            ὁ            Ἰησοῦς            εἶπεν            αὐτοῖς,            Πορευθέντες,  
மற்றும்            பதிலளித்து,            -அந்த            இயேசு            சொன்னார்            அவர்களுக்கு,            போய்,  
[G2532](#)            [G0611](#)            [G3588](#)            [G2424](#)            [G3004](#)            [G0846](#)            [G4198](#)
- ἀπαγγεῖλατε            Ἰωάννη            ἃ            ἀκούετε            καὶ            βλέπετε:  
அறிவியுங்கள்            யோவானுக்கு            எவை            கேட்கிறீர்கள்            மற்றும்            பார்க்கிறீர்கள்:  
[G0518](#)            [G2491](#)            [G3739](#)            [G0191](#)            [G2532](#)            [G0991](#)

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடம்போய் அறிவியுங்கள்;

- 5 τυχλοὶ ἀναβλέπουσιν, καὶ χυλοὶ περιπατοῦσιν, λεπτοὶ  
 குருடர்கள் பார்வையடைகிறார்கள், மற்றும் முடவர்கள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள்  
[G5185](#) [G0308](#) [G2532](#) [G5560](#) [G4043](#) [G3015](#)
- καθαρίζονται, καὶ κωφοὶ ἀκοῦουσιν, καὶ νεκροὶ  
 சுத்தமாக்கப்படுகிறார்கள், மற்றும் செவிடர்கள் கேட்கிறார்கள், மற்றும் மரித்தோர்  
[G2511](#) [G2532](#) [G2974](#) [G0191](#) [G2532](#) [G3498](#)
- ἐγείρονται, καὶ πτωχοὶ εὐαγγελίζονται.  
 எழுப்பப்படுகிறார்கள், மற்றும் ஏழைகள் நற்செய்திபெறுகிறார்கள்.  
[G1453](#) [G2532](#) [G4434](#) [G2097](#)

குருடர்கள் பார்வையடைகிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.

- 6 καὶ μακάριός ἐστιν ὁς ἐὰν μὴ σκανδαλίσῃ ἐν  
 மற்றும் பாக்கியவான் ஆவான் எவன் என்றால் இல்லை இடறுவான் -இல்  
[G2532](#) [G3107](#) [G1510](#) [G3739](#) [G1437](#) [G3361](#) [G4624](#) [G1722](#)
- ἐμοί.  
 என்னில்.  
[G1473](#)

என்னிடத்தில் இடறலடையாமலிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.

- 7 Τοῦτων δὲ πορευομένων, ἦρξάτο ὁ Ἰησοῦς λέγειν τοῖς  
 இவர்கள் மேலும் போகும்போது, தொடங்கினார் -அந்த இயேசு சொல்ல -அந்த  
[G3778](#) [G1161](#) [G4198](#) [G0756](#) [G3588](#) [G2424](#) [G3004](#) [G3588](#)
- ῥητοῖς περὶ Ἰωάννου, τί ἐξήλασατε εἰς τὴν  
 கூட்டங்களுக்கு -குறித்து யோவானைக்குறித்து, என்ன புறப்பட்டீர்கள் -இல் -அந்த  
[G3793](#) [G4012](#) [G2491](#) [G5101](#) [G1831](#) [G1519](#) [G3588](#)
- ἔρημον θεόσαοθια? κἀλαμὸν ἴππὸς ἀνέμου σαλευόμενον?  
 வனாந்தரத்திற்கு பார்க்க? நாணலை -ஆல் காற்றால் அசைக்கப்படுகிற?  
[G2048](#) [G2300](#) [G2563](#) [G5259](#) [G0417](#) [G4531](#)

அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?

- 8 ἄλλα τί ἐξήλασατε ἰδεῖν? ἄνθρωπον ἐν μαλακοῖς  
 ஆனால் என்ன புறப்பட்டீர்கள் பார்க்க? மனிதனை -இல் மென்மையான  
[G0235](#) [G5101](#) [G1831](#) [G3708](#) [G0444](#) [G1722](#) [G3120](#)
- ῥημῶσμένον? ἰδοὺ, οἱ τὰ μαλακὰ φεροῦντες, ἐν  
 அணிந்த? இதோ, -அவர்கள் -அந்த மென்மையானவை அணிகிறவர்கள், -இல்  
[G0294](#) [G3708](#) [G3588](#) [G3588](#) [G3120](#) [G5409](#) [G1722](#)
- τοῖς οἴκοις τῶν βασιλέων «εἰς».   
 -அந்த வீடுகளில் -அவர்களுடைய ராஜாக்களின் இருக்கிறார்கள்.  
[G3588](#) [G3624](#) [G3588](#) [G0935](#) [G1510](#)

இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய உடை அணிந்திருந்த மனிதனையோ? மெல்லிய உடை அணிந்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள்.

9 ἄλλα τί ἐξήλασε-- προφήτην ἰδεῖν? ναί, λέγω  
ஆனால் என்ன புறப்பட்டீர்கள்- தீர்க்கதரிசியை பார்க்க? ஆம், சொல்லுகிறேன்  
G0235 G5101 G1831 G4396 G3708 G3483 G3004

ἔμυν, καὶ περισσότερον προφήτου.  
உங்களுக்கு, மற்றும் மேலானவரை தீர்க்கதரிசியிலும்.  
G4771 G2532 G4053 G4396

இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட மேன்மையுள்ளவரையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

10 οὐτός ἐστιν περὶ οὗ γέγραπται, Ἰδοὺ, ἐγὼ  
இவரே ஆவார் -குறித்து யாரைக்குறித்து எழுதப்பட்டிருக்கிறது, இதோ, நான்  
G3778 G1510 G4012 G3739 G1125 G3708 G1473

ἀποστέλλω τὸν ἄγγελόν μου πρὸ προσώπου σου,  
அனுப்புகிறேன் -என்னுடைய தூதனை என்னுடைய -முன் முகத்திற்கு-முன் உன்னுடைய,  
G0649 G3588 G0032 G1473 G4253 G4383 G4771

ὃς κατασκευάσει τὴν ὁδὸν σου ἔμπροσθέν σου.  
எவன் ஆயத்தப்படுத்துவான் -அந்த வழியை உன்னுடைய முன்பாக உன்.  
G3739 G2680 G3588 G3598 G4771 G1715 G4771

அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம் செய்வான்' என்று வேதத்தில் எழுதப்பட்டவன் இவன்தான்.

11 ἔμυν λέγω ἔμυν, οὐκ ἐγγύερα ἐν  
ஆமென் சொல்லுகிறேன் உங்களுக்கு, இல்லை எழுந்திருக்கிறான் -இல்  
G0281 G3004 G4771 G3756 G1453 G1722

γεννητοῦς γυναικῶν μεῖζων Ἰωάννου τοῦ Βαπτιστοῦ.  
பிறந்தவர்களில் ஸ்திரீகளின் பெரியவன் யோவானைவிட -அவரான ஞானஸ்நானி.  
G1084 G1135 G3173 G2491 G3588 G0910

ὁ δὲ μικρότερος ἐν τῇ βασιλείᾳ τῶν οὐρανῶν,  
-அவன் ஆனால் சிறியவன் -இல் -அந்த ராஜ்யத்தில் -அந்த பரலோகத்தின்,  
G3588 G1161 G3398 G1722 G3588 G0932 G3588 G3772

μεῖζων αὐτοῦ ἐστιν.  
பெரியவன் அவனிலும் ஆவான்.  
G3173 G0846 G1510

பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானைவிட பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆனாலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறானென்று உங்களுக்கு உண்மையாகவே சொல்லுகிறேன்.

12 ἄρ' οὐκ ἔμελλεν τῶν ἡμερῶν Ἰωάννου τοῦ Βαπτιστοῦ  
-இருந்து மேலும் -அந்த நாட்களிலிருந்து யோவானின் -அவரான ஞானஸ்நானியின்  
G0575 G1161 G3588 G2250 G2491 G3588 G0910

ἔωρα ἄρα, ἢ βασιλείᾳ τῶν οὐρανῶν βιάζετα,  
வரை இப்போது, -அந்த ராஜ்யம் -அந்த பரலோகத்தின் பலவந்தப்படுத்தப்படுகிறது,  
G2193 G0737 G3588 G0932 G3588 G3772 G0971

καὶ βιάσται ἄρα ἄρ' οὐκ ἔμελλεν αὐτῶν.  
மற்றும் பலவந்தர்கள் பிடிக்கிறார்கள் அதை.  
G2532 G0973 G0726 G0846

யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் செய்யப்படுகிறது; பலவந்தம் செய்கிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.

- 13 πάντες γὰρ οἱ προφῆται καὶ ὁ νόμος ἔως  
எல்லா ஏனெனில் -அந்த தீர்க்கதரிசிகள் மற்றும் -அந்த நியாயப்பிரமாணம் வரை  
[G3956](#) [G1063](#) [G3588](#) [G4396](#) [G2532](#) [G3588](#) [G3551](#) [G2193](#)

Ἰωάννου ἐπροφήτευσαν.  
யோவானின் தீர்க்கதரிசனம்சொன்னார்கள்.  
[G2491](#) [G4395](#)

நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் அனைவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் சொன்னதுண்டு.

- 14 καὶ εἰ θέλετε δεῖξασθαι, αὐτὸς ἔστιν ἡλίος ὁ  
மற்றும் என்றால் விரும்புகிறீர்கள் ஏற்றுக்கொள்ள, அவரே ஆவார் எலியா -அவர்  
[G2532](#) [G1487](#) [G2309](#) [G1209](#) [G0846](#) [G1510](#) [G2243](#) [G3588](#)

μῆλλον ἔρχεσθαι.  
வரவிருக்கிற வர.  
[G3195](#) [G2064](#)

நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.

- 15 ὁ ἔχων ὄψα, ἀκοιῆται.  
-அவன் உடையவன் காதுகளை, கேட்கட்டும்.  
[G3588](#) [G2192](#) [G3775](#) [G0191](#)

கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.

- 16 Τίτι δὲ ὁμολῶσαι τὴν γενεὰν ταύτην? ὁμοία  
யாருக்கு மேலும் ஒப்பிடுவேன் -இந்த தலைமுறையை இந்த? ஒத்ததாயிருக்கிறது  
[G5101](#) [G1161](#) [G3666](#) [G3588](#) [G1074](#) [G3778](#) [G3664](#)

ἔστιν πατρίως καθήμενος ἐν ταῖς ἀγοραῖς, ἃ  
ஆகிறது குழந்தைகளுக்கு உட்கார்ந்திருக்கிற -இல் -அந்த சந்தைவெளிகளில், அவர்கள்  
[G1510](#) [G3813](#) [G2521](#) [G1722](#) [G3588](#) [G0058](#) [G3739](#)

προσφωνοῦντα τοῖς ἐτέροις,  
கூறுகிற -அந்த மற்றவர்களுக்கு,  
[G4377](#) [G3588](#) [G2087](#)

இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்களுடைய தோழரைப் பார்த்து:

- 17 λέγουσιν, Ἠυλόσαμεν βῆμα, καὶ οὐκ  
சொல்லுகிறார்கள், புல்லாங்குழலாதினோம் உங்களுக்கு, மற்றும் இல்லை  
[G3004](#) [G0832](#) [G4771](#) [G2532](#) [G3756](#)

ὠρχήσασθε; ἐθρηνησαμεν καὶ οὐκ ἐκόψασθε.  
நடனமாடினீர்கள்; புலம்பினோம் மற்றும் இல்லை அழுதீர்கள்.  
[G3738](#) [G2354](#) [G2532](#) [G3756](#) [G2875](#)

உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாக இருக்கிறது.

- 18 ἦλθεν γὰρ Ἰωάννης μῆτε ἔσθιν μῆτε πίνων, καὶ  
வந்தான் ஏனெனில் யோவான் இல்லை புசிக்கிற இல்லை குடிக்கிற, மற்றும்  
[G2064](#) [G1063](#) [G2491](#) [G3383](#) [G2068](#) [G3383](#) [G4095](#) [G2532](#)

λέγουσιν, Διαμόνιον ἔχει!  
சொல்லுகிறார்கள், பிசாசு உண்டு!  
[G3004](#) [G1140](#) [G2192](#)

எப்படியென்றால், யோவான் உபவாசிக்கிறவனாகவும் திராட்சைரசம் குடிக்காதவனாகவும் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன்என்றார்கள்.

19	ἦλθεν வந்தார் <a href="#">G2064</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	Υἱὸς குமாரன் <a href="#">G5207</a>	τοῦ -அவருடைய <a href="#">G3588</a>	ἀνθρώπου மனிதனுடைய <a href="#">G0444</a>	ἐσθίῳν புசிக்கிற <a href="#">G2068</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	πίπῳν, குடிக்கிற, <a href="#">G4095</a>
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	λέγουσιν, சொல்லுகிறார்கள், <a href="#">G3004</a>	Ἰδοὺ, இதோ, <a href="#">G3708</a>	ἀνθρώπου, மனிதன், <a href="#">G0444</a>	φάγοις போஜனப்பிரியன் <a href="#">G5314</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὀνόματι, மதுபானி, <a href="#">G3630</a>	
	τελωνῶν ஆயக்காரர்களின் <a href="#">G5057</a>	φίλος நண்பன் <a href="#">G5384</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀμαρτωλῶν! பாவிகளின்! <a href="#">G0268</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐδικαίωθη நீதிநிரூபிக்கப்பட்டது <a href="#">G1344</a>	ἢ -அந்த <a href="#">G3588</a>	
	σοφία ஞானம் <a href="#">G4678</a>	ἀπὸ -இருந்து <a href="#">G0575</a>	τῶν -அவளுடைய <a href="#">G3588</a>	ἔργων செயல்களிலிருந்து <a href="#">G2041</a>	ἀπ'αὐτῆς. அவளுடைய. <a href="#">G0846</a>			

உண்கிறவராகவும் குடிக்கிறவராகவும் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, உணவுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் என்கிறார்கள். ஆனாலும், ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.

20	Τότε அப்போது <a href="#">G5119</a>	ἦρξάτο தொடங்கினார் <a href="#">G0756</a>	ὀνειδίξειν கடிந்துகொள்ள <a href="#">G3679</a>	τὰς -அந்த <a href="#">G3588</a>	πάλεις நகரங்களை <a href="#">G4172</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	αἷς எவைகளில் <a href="#">G3739</a>
	ἐγένοντο நிகழ்ந்தன <a href="#">G1096</a>	αἱ -அந்த <a href="#">G3588</a>	παλιστῆαι மிகுதியான <a href="#">G4118</a>	δυναμεις வல்லமைகள் <a href="#">G1411</a>	ἀπ'αὐτῆς, அவருடைய, <a href="#">G0846</a>	ὅτι ஏனெனில் <a href="#">G3754</a>	ὁ இல்லை <a href="#">G3756</a>
	μετενόησαν. மனந்திரும்பினார்கள். <a href="#">G3340</a>						

அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்:

21	Ὅσαί ஐயோ <a href="#">G3759</a>	σοι, உனக்கு, <a href="#">G4771</a>	Χοραζῖν! கொராசீன்! <a href="#">G5523</a>	Ὅσαί ஐயோ <a href="#">G3759</a>	σοι, உனக்கு, <a href="#">G4771</a>	Βηθσαῖδᾶ! பெத்சாயிதா! <a href="#">G0966</a>	ὅτι ஏனெனில் <a href="#">G3754</a>	εἰ என்றால் <a href="#">G1487</a>
	ἐν -இல் <a href="#">G1722</a>	τύρῳ தீரில் <a href="#">G5184</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	Σιδῶνι சீதோனில் <a href="#">G4605</a>	ἐγένοντο நிகழ்ந்திருந்தால் <a href="#">G1096</a>	αἱ -அந்த <a href="#">G3588</a>	δυναμεις வல்லமைகள் <a href="#">G1411</a>	αἱ -அந்த <a href="#">G3588</a>
	γενόμενα நிகழ்ந்த <a href="#">G1096</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ἰμῖν, உங்களில், <a href="#">G4771</a>	πάλαι முன்பே <a href="#">G3819</a>	ἄν எவ்வாறாயினும் <a href="#">G0302</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	σάκκῳ இரட்டிலும் <a href="#">G4526</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	σαοδῶ, சாம்பலிலும், <a href="#">G4700</a>	μετενόησαν. மனந்திரும்பியிருப்பார்கள். <a href="#">G3340</a>						

கொராசீனே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.

22	παῖν ஆயினும் <a href="#">G4133</a>	λέγω சொல்லுகிறேன் <a href="#">G3004</a>	ἰμῖν, உங்களுக்கு, <a href="#">G4771</a>	τύρῳ தீருக்கும் <a href="#">G5184</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	Σιδῶνι, சீதோனுக்கும், <a href="#">G4605</a>	
	ἀνεκτότερον சகிக்கக்கூடியதாக <a href="#">G0414</a>	ἔσται இருக்கும் <a href="#">G1510</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ἡμέρᾳ நாளில் <a href="#">G2250</a>	κρίσεως, நியாயத்தீர்ப்பின், <a href="#">G2920</a>	ἢ -விட <a href="#">G2228</a>	ἰμῖν. உங்களுக்கு. <a href="#">G4771</a>

நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்குச் சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

- 23 καὶ οὖν, Καθαρναοὺμ, μὴ ἔωδ οὐρανοῦ πύσωθίρη,  
மற்றும் நீ, கப்பர்நகூம், நிச்சயமாய் வரை பரலோகத்தின் உயர்த்தப்படுவாயா,  
[G2532](#) [G4771](#) [G2584](#) [G3361](#) [G2193](#) [G3772](#) [G5312](#)
- ἔωδ δῖδου καταβίρη! ὅτι εἰ ἐν Σοδὸμοις  
வரை பாதாளத்திற்கு இறங்குவாய்! ஏனெனில் என்றால் -இல் சோதோமில்  
[G2193](#) [G0086](#) [G2597](#) [G3754](#) [G1487](#) [G1722](#) [G4670](#)
- ἐγενήθησαν αἱ δυνάμεις αἱ γενόμεναι ἐν σοί,  
நிகழ்ந்திருந்தால் -அந்த வல்லமைகள் -அந்த நிகழ்ந்த -இல் உன்னில்,  
[G1096](#) [G3588](#) [G1411](#) [G3588](#) [G1096](#) [G1722](#) [G4771](#)
- ἔμεινεν δὲν μέχρη τῆς σήμερον.  
நிலைத்திருக்கும் எவ்வாறாயினும் வரை -அந்த இன்றுவரை.  
[G3306](#) [G0302](#) [G3360](#) [G3588](#) [G4594](#)

வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும்.

- 24 πλὴν λέγω ὑμῖν, ὅτι ἡ θεοσத்திற்கு Σοδὸμοις  
ஆயினும் சொல்லுகிறேன் உங்களுக்கு, ஏனெனில் தேசத்திற்கு சோதோமின்  
[G4133](#) [G3004](#) [G4771](#) [G3754](#) [G1093](#) [G4670](#)
- ἀνεκτότερον ἔσται ἐν ἡμέρᾳ κρίσεως ἢ σοί.  
சகிக்கக்கூடியதாக இருக்கும் -இல் நாளில் நியாயத்தீர்ப்பின் -விட உனக்கு.  
[G0414](#) [G1510](#) [G1722](#) [G2250](#) [G2920](#) [G2228](#) [G4771](#)

நியாயத்தீர்ப்புநாளிலே உனக்குச் சம்பவிப்பதைவிட, சோதோம் நாட்டிற்குச் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

- 25 Ἐν ἐκείνῳ τῷ καιρῷ ἀποκριθεὶς, ὁ Ἰησοῦς εἶπεν,  
-இல் அந்த -அந்த காலத்தில் பதிலளித்து, -அந்த இயேசு சொன்னார்,  
[G1722](#) [G1565](#) [G3588](#) [G2540](#) [G0611](#) [G3588](#) [G2424](#) [G3004](#)
- Ἐξομολογοῦμαι σοι, Πάτερ, Κύριε τοῦ οὐρανοῦ καὶ  
துதிக்கிறேன் உம்மை, பிதாவே, ஆண்டவரே -அவருடைய பரலோகத்தின் மற்றும்  
[G1843](#) [G4771](#) [G3962](#) [G2962](#) [G3588](#) [G3772](#) [G2532](#)
- τῆς ἡγίας, ὅτι ἔκρυψας ταῦτα ἀπὸ σοφῶν  
-அந்த பூமியின், ஏனெனில் மறைத்தீர் இவைகளை -இடமிருந்து ஞானிகளிடமிருந்தும்  
[G3588](#) [G1093](#) [G3754](#) [G2928](#) [G3778](#) [G0575](#) [G4680](#)
- καὶ σπεντων, καὶ ἀπεκάλυψας αὐτὰ  
மற்றும் புத்திசாலிகளிடமிருந்தும், மற்றும் வெளிப்படுத்தினீர் அவைகளை  
[G2532](#) [G4908](#) [G2532](#) [G0601](#) [G0846](#)
- νηπίοις.  
குழந்தைகளுக்கு.  
[G3516](#)

அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

- 26 ναί, ὁ Πατήρ, ὅτι οὐτως ἐβόκία ἐγένετο ἔμπαροσθὲν σοι.  
ஆம், -அந்த பிதாவே, ஏனெனில் இவ்வாறு நல்விருப்பம் ஆயிற்று முன்பாக உம்.  
[G3483](#) [G3588](#) [G3962](#) [G3754](#) [G3779](#) [G2107](#) [G1096](#) [G1715](#) [G4771](#)

ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது.

27	Πάντα எல்லாம் <a href="#">G3956</a>	μοι எனக்கு <a href="#">G1473</a>	παρεδóθη ஒப்புக்கொடுக்கப்பட்டது <a href="#">G3860</a>	ἄπο -ஆல் <a href="#">G5259</a>	τοῦ -என்னுடைய <a href="#">G3588</a>	Πατρός பிதாவால் <a href="#">G3962</a>	μου. என்னுடைய. <a href="#">G1473</a>		
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὁδὲς ஒருவனும் <a href="#">G3762</a>	ἐπιλυώσκει அறியவில்லை <a href="#">G1921</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	Υἱόν, குமாரனை, <a href="#">G5207</a>	εἰ தவிர <a href="#">G1487</a>	μὴ இல்லை <a href="#">G3361</a>	ὁ -அவர் <a href="#">G3588</a>	Πατῆρ; பிதா; <a href="#">G3962</a>
	ὁδὲ அல்லது <a href="#">G3761</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	Πατέρα பிதாவை <a href="#">G3962</a>	τις யாரும் <a href="#">G5100</a>	ἐπιλυώσκει, அறியவில்லை, <a href="#">G1921</a>	εἰ தவிர <a href="#">G1487</a>	μὴ இல்லை <a href="#">G3361</a>	ὁ -அவர் <a href="#">G3588</a>	Υἱός, குமாரன், <a href="#">G5207</a>
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ῥῷ யாருக்கு <a href="#">G3739</a>	ἐάν என்றாலும் <a href="#">G1437</a>	βούληται விரும்புகிறார் <a href="#">G1014</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	Υἱός குமாரன் <a href="#">G5207</a>	ἀποκαλύψαι. வெளிப்படுத்த. <a href="#">G0601</a>		

எல்லாம் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாவைத்தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்குப் பிதாவை வெளிப்படுத்த விரும்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதாவை அறியமாட்டான்.

28	Δεῦτε வாருங்கள் <a href="#">G1205</a>	πρός -நோக்கி <a href="#">G4314</a>	με, என்னிடம், <a href="#">G1473</a>	πάντες எல்லா <a href="#">G3956</a>	οἱ -அவர்கள் <a href="#">G3588</a>	κοιῶντες உழைத்துச்சோர்ந்தவர்களே <a href="#">G2872</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	παφoρτισμῶν, பாரம்சுமந்தவர்களே, <a href="#">G5412</a>	καὶ நானும் <a href="#">G2504</a>	ἀναπαύσω இளைப்பாறுதல்தருவேன் <a href="#">G0373</a>	ὑμῶν. உங்களுக்கு. <a href="#">G4771</a>			

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

29	ἄρατε எடுங்கள் <a href="#">G0142</a>	τὸν -என்னுடைய <a href="#">G3588</a>	ζυγόν நுகத்தை <a href="#">G2218</a>	μου என்னுடைய <a href="#">G1473</a>	ἐφ' -மேல் <a href="#">G1909</a>	ὑμῶν, உங்கள்மேல், <a href="#">G4771</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	μάθεται கற்றுக்கொள்ளுங்கள் <a href="#">G3129</a>	ἀπ' -இடமிருந்து <a href="#">G0575</a>	ἐμοῦ, என்னிடமிருந்து, <a href="#">G1473</a>	ὅτι ஏனெனில் <a href="#">G3754</a>	πρᾶξ சாந்தமுள்ளவன் <a href="#">G4239</a>	εἰμ ஆவேன் <a href="#">G1510</a>	
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ταπεινός தாழ்மையுள்ளவன் <a href="#">G5011</a>	τῆ -அந்த <a href="#">G3588</a>	καρδία; இருதயத்தில்; <a href="#">G2588</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐπύργετε கண்டுபிடிப்பீர்கள் <a href="#">G2147</a>	
	ἀνάπαυσιν இளைப்பாறுதலை <a href="#">G0372</a>	ταῖς -உங்களுடைய <a href="#">G3588</a>	ψυχᾶς ஆத்துமாக்களுக்கு <a href="#">G5590</a>	ὑμῶν. உங்கள். <a href="#">G4771</a>			

நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

30	ὁ -அந்த <a href="#">G3588</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	ζυγός நுகம் <a href="#">G2218</a>	μου என்னுடைய <a href="#">G1473</a>	χρηστός, மெதுவானது, <a href="#">G5543</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	φορτίον சுமை <a href="#">G5413</a>
	μου என்னுடைய <a href="#">G1473</a>	ἐλαφρόν இலகுவானது <a href="#">G1645</a>	ἐστίν. ஆகும். <a href="#">G1510</a>					

என் நுகம் எளிதாகவும், என் சுமை இலகுவாகவும் இருக்கிறது என்றார்.